

# குமாரசாமி தமிழ்ப் பள்ளி

செய்தி மடல்

மே 2015. மலர் 1, இதழ் 2.



ஆர்வமிக்க தன்னார்வலர்களும், பெற்றோர்களும் கலந்து கொள்ள, நம் தளம் ([www.SBTamilSchool.org](http://www.SBTamilSchool.org)) தொடக்கவிழா ஏப்ரல் 18-ஆம் நாள், குறித்த நேரத்தில் தொடங்கி இனிதே நடந்தது.

முனைவர் திரு. கபிலன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, திரு. இராஜாமணி அவர்கள் நமது தளம் ஆரம்பித்ததின் நோக்கத்தை பற்றி வந்திருந்த அனைவரிடமும் விரிவாகப் பேசினார். பின்னர் திரு. சக்தி அவர்கள் தளத்தை தொடங்கி வைத்து, அனைவருக்கும் அதன் பயன்பாட்டினை விளக்கினார்.

தளத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அதன் தேவைகளையும், எதனால் குறிப்பிட்ட பகுதியை சேர்த்தோம் என்பதைப் பற்றியும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்..உள்ளே..


"முதலாம் ஆண்டு விழா" - ஓர் நினைவூட்டல்

மிகவும் வியப்பாக இருக்கிறது...!

ஆம், நமது 'குமாரசாமி தமிழ் பள்ளி' தொடங்கி, ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. எழுபது குழந்தைகள், பதினான்கு ஆசிரியர்கள், மற்றும் பல தன்னார்வம் மிக்கத் தமிழ் அன்பர்களாலும் மிகச் சிறப்பாக, வாரம் தோறும் சனிக்கிழமை மாலை, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.



இந்த இனிய தருணத்தில், இந்தப் பயணத்தின் முதலாம் ஆண்டு விழாவை, வரும் ஜூன் 6-ஆம் நாள், சனிக்கிழமை, கொண்டாடப் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகக்குழுவும் முடிவு செய்திருக்கின்றார்கள்..உள்ளே..



கனியிடை.. ஏறிய சுவையும்.. முற்றல்  
கழையிடை.. ஏறிய சாறும்,  
பனிமலர் ஏறிய தேனும்.. காய்ச்சும்  
பாகிடை.. ஏறிய சுவையும்,  
நனிபசு பொழியும் பாலும்.. தென்னை  
நல்கிய குளிரின நீரும்,  
இனியன் என்பேன் எனினும்.. தமிழை  
என்னுயிர் என்பேன் கண்டா!  
-கவிஞர் பாரதிதாசன்

## நீங்கள் >>>

- கவிதை எழுதுவதில்/வாசிப்பதில் விருப்பம் உள்ளவரா?
- தமிழில் கட்டுரை, மற்றும் துணுக்குகள் எழுதும் ஆர்வம் உள்ளவரா?
- ஓவியம் வரைவதில் ஆற்றல் பெற்றவரா?

## உங்கள்...

படைப்புகள் நம் செய்தி மடலில் இடம் பெற வேண்டுமா?

நீங்கள் படித்த, கேட்ட, வாசித்த, ரசித்த தமிழ்ப்  
படைப்புகளை, நம் பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு  
([contact@sbtamilschool.org](mailto:contact@sbtamilschool.org)) அனுப்பி வைக்கலாம்.

## முக்கிய நாட்கள்

1. ஜூன் 6, 2015: நம் பள்ளி ஆண்டு விழா.
2. ஜூன் 20, 2015: பள்ளி இறுதித் தேர்வு.

## பார்த்தது... படித்தது.. கேட்டது...

சென்ற பதிவில், தமிழில் ஒரு பாடல், படிக்கும் மன நிலை  
மற்றும் படிப்பவரைப் பொறுத்து பல பொருள்களை கொடுக்கும்  
என்று கூறியிருந்தேன். அதற்கு "வெங்காயம் சுக்கானால்" என்ற  
பாடலையும் உதாரணத்திற்கு சொல்லியிருந்தேன்.

அதைப் பற்றிய விளக்கமான தேடலின் போது, மிக  
சுவராசியமான இந்தப் பாடல், youtube -ல் கிடைத்தது. நீங்களும்  
கேட்டுப் பாருங்களேன்.., [உள்ளே..](#)

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்..! - பாரதியார்

குமாரசாமி தமிழ்ப் பள்ளி

Crossroads Middle School (North Campus)

635, Georges Road, South Brunswick NJ 08852

732-392-6224

[contact@sbtamilschools.org](mailto:contact@sbtamilschools.org)

[www.sbtamilschool.org](http://www.sbtamilschool.org)

நன்றி!!!